

RAVI KUMAR DISTILLERIES LIMITED

Regd. Office: C-9, C-10, Industrial Estate, 2nd Main Road, Thattanchavady, Puducherry - 605 009.

Phone: 0413 - 2244007, 2248888, 2248887 E-mail: cs@ravikumardistilleries.com

Website: www.ravikumardistilleries.com CIN No.: L51909PY1993PLC008493, GSTIN: 34AABCR4195D1ZJ

RKDL/2021

Date: 14.09.2021

То	То
Secretary	Secretary
Listing Department	Listing Department,
BSE Limited	National Stock Exchange of India Limited
Department of Corporate Services	Exchange Plaza, Bandra Kurla Complex,
Phiroze Jeejeebhoy Dalal Street,	Mumbai – 400050.
Mumbai - 400001.	
Scrip Code: 533294	Scrip Code: RKDL
•	

Dear Sir,

SUB: REGULATION 30 OF THE SEBI (LODR) REGULATIONS, 2015 NEWSPAPER CUTTING OF ANNUAL REPORT PUBPLISHED IN ENGLISH AND TAMIL NEWSPAPER FOR THE FINANCIAL YEAR 2020-21

Please find attached herewith copy of newspaper advertisement of notice to shareholders, regarding dispatch of Annual Report of the Company for 28th Annual General Meeting, Book Closure and E-voting.

Kindly take the same in your records.

Thanking you,

Yours faithfully,

For RAVI KUMAR DISTILLERIES LIMITED

R.V. RAVIKUMAR Managing Director (Din No. 00336646)

Encl: As above



michenigenda, di-madi cerminaying dadi da, Ph. 8" "Tudadi Taj, Pigi. 28 "Sees

TENDER NOTICE - TENDER No. 02/2021

in disposal of tariff petitions as specified in tender documents. The tender documents are available on the Commission's website-Bids are invited from consultancy firms for assisting the commit

Last date for submission of tender - 2709/2011. SECRETARY

NATIATION FOR EXPRESSION OF INTEREST [Under Regulation 354, (1) of the Inschemey and Barkhadiley [Inschemey Resolution Precess for Corporate Pressons) Regulations, 2016 [Inschemey Resolution Regulations of Na FRIADRIF FOODS UNIT The attention of Presspective Resolution Regulations. RELEVANT PARTICULARS FORM G

title of endlation of expression of interest loss of the registered office and principal rity under which Cosposite Debter is ate stands rumber / limited sability permetorment sate of the Register of Companies (ROC), Months Rf December, 2023 (Dater uploaded on within a HQLT on Rf January 2021) THE STATE OF SERVING STATE OF THE SEAT OF ALTER TICHORDE AND MOCKARY, KING ROS No. Morto, Thory, Material 40077 M. 168

To September 2011 JT Sapitardes, 2021 Of Suplement, 2021 Send an entail of high stational Sent on ereal of terraphicosts@kent

<u> Minkintime.co.in</u> providing Folio no./DP ID and Citent ID.

OR may please with Help and FAOs section available at COSEs website https://eweingindia.com. Queries / grievances, it any, with regard to e-voting, may be addressed to the Company Secretary through e-mail at investors@astgroup.co.in or call at +91 022 4089 5100

Place: Mumbal Date : 03.09.2021

BEEKAY STEEL INDUSTRIES LIMITED
Regd. Office: "Lanadowne Towers", 4th Floor,
2/1A, Saral Bose Road, Kolkain-700020

E-mail: contact@beekaysteel.com,Website: www.beekaysteel.com Tel No. 033-4060 4444, Fax No. 033-2262 3322

Address and small to be used for correspondence with the resolution

1507, 8 Wing. One BKC BandraKurla Campiex lib, Hayi Kighan Bholday, Republikon Prahessoni 1805 E. Rahwja Residency, of-Gen Valdyo Marp, Maland East, Maretail - 400097

Bandra East, Mumbay 400 051

me, Address and e-email of the resolution essional, as registered with the Board

ser of submitting resolution plans to

By email to introduce the Manufacture for the section in the secti

11" Havendor, 2021

Mr. Hari Kalan Bidilay BELAYA JOSEP AND 225013-20201201208

Date of publication of Form G Further Details are available at or with

NOTICE OF THE 40TH ANNUAL GENERAL MEETING, REMOTE E-VOTING INFORMATION & BOOK CLOSURE

mambers of the Company for the financial year 2020-21 will be held on Monday.

The 27th day of September, 2021 at 01.00 P.M. through Video Conterencing the 2011 of the Audio Visual Means (TOAMM), to transact the business as eat 22th of the Provision of AoM dated 13th August. 2021 in compilative with the optimizer provisions of the Companies Act. 2012 read with the General applicable provisions of the Companies Act. 2012 read with the General In Education Hos. 147020 dated 8th April 2020, 172020 dated 19th August 2020 and SEBIHHOCEDICADIZINE/72021/11 on the first and the Companies Adams (Marcha) and SEBIHHOCEDICADIZINE/72021/11 on the first and the Companies Adams (Marcha) and SEBIHHOCEDICADIZINE/72021/11 on the first and the Companies Adams (Marcha) and SEBIHHOCEDICADIZINE/72021/11 on the first and the Companies Adams (Marcha) and SEBIHHOCEDICADIZINE/72021/11 on the Marcha) and the Companies Adams (Marcha) and SEBIHHOCEDICADIZINE/72021/11 on the Marcha) and the Companies Adams (Marcha) and SEBIHHOCEDICADIZINE/72021/11 on the Marcha) and SEBIHHOCEDICADIZINE/72

2.The parties who submitted the Expression of interest against the previous Form G subsidiated on 12th May 2021 and 16" August 2021 need not apply again. 72621 in CP(B) No. 4335 IMBIC-WZ019 has granted extension of the CIRP period to 28° The Hostble NCLT, Numbal Bench, vide prior dated 38" June 2021 in IA Ho. 1508ARBIC.

Recolution professional of Himadel Foods Ltd BBNIPA-003/9-N00228/2019-2020/12696 G Raham Residency, Off. Gen. A K Valdys Marg

ASI INDUSTRIES LTD.
CINCLIATOTIMITE DESTRICT STATE
ASI Registeres Other: Marrithon Industry, 78 Ming, 7th Floor, Off. G.K.Nlang, Lower Parel, Mumbal 400 013. Website: www.asigroup.co.in

Email: Investors@astgroup co in Tel: 022-40896100 Fax: 022-40896199

NOTICE OF 75" ANNUAL GENERAL MEETING, E-VOTING INFORMATION AND BOOK GLOSURE

Teerday, September 26, 2021 of 11-90 AM (RST) firrough Video Conference ("VC")
Other Audio Visual Maans ("DAWA") to transact the business, as set out in the Natice of the ASM only through e-voting facility. NOTICE Is hardly given that the 75th Annual Seneral Meeting (AGM') of the Members of ASI Industries Limited (the "Company") is scheduled to be held on

Companies Act, 2013 and circulars dated May 5, 2020, April 9, 2020 and April 13, 2020 issued by the Ministry of Corporate Affairs and SEBI Circular dated May 12, 2020. Facility for appointment of proxy will not be available for the AGM. The The AGNI will be held only through NC / OAVM in compliance with the prov nstructions for joining the AGM electronically are provided in the Notice of the AGM.

Company or CDSL/NSDL ("Depositories") and will also be available on the Company's website www.astgroup.co.in.and website of the BSE Limited i.e. all www.bseindia.com. electronic mode to those Members whose e-mail addresses are regis lighter of the AGM along with the Annual Report 2020-21 is being sent only through

can register / update e-mail address with respective Depository Participants "DPs". Any Member holding share(s) in physical mode can register their e-mail ID by following instructions provided in the Notice and any Member holding share(s) in electronic mode

Members who attend the AGM and who have not already cast their vote. The Members who have cast their vote by remote e-voting prior to the AGM may also attend participate in the AGM through VC/ DAVM but shall not be entitled to cast their vote again. Monday, September 27, 2021. At the end of remote e-voting period, the facility shall be disabled. Facility for e-voting shall also be made available during the ASM to those The Company has engaged the services of CDSL as the authorized agency for conducting of the e-AGM and for providing e-voting facility. Members can cast their vote orders from 10:00 A.M. (IST) Friday, September 24, 2021 to 5:00 P.M. (IST) on

Only those members, whose names are recorded in the Register of Members of in the Register of Beneficial Owners (in case of electronic shareholding) maintained by the depositories as on the curi-off date i.e. September 21, 2021 only shall be entitled to avail the facility of remote e-voting.

Members who are holding shares in Physical Form or who have not registered their e-mail address with the Company / Depositories or any person who acquires shares of the Company and becomes a Member of the Company after the Notice has been sent electronically by the Company, and holds shares as of the 'cut-off date' i.e. September 21, 2021; may obtain the login ID and password by sending a request to September 21, 2021; may obtain the login ID and password by sending a request to

the purpose of ascertaining the members entitled to vote. Further Notice is hereby given that pursuant to Section 91 of the Companies Act, 2013 and Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Register of Members and Share Transfer Books will remain closed from 27" Egytember, 2021 to 28" September, 2021 to 00 days inclusive) for

27 Supperson, 2021

36 Separate 2021

tor ASI industries Ltd Sd/-Manoj Jain Company Secretary

SASTASUNDAR VENTURES LIMITED CIN: L8593WB1989FLC0470ft2

Registered Office: Asimganj House, 2nd Floor, 7 Absnindra Nath Thatter Saruni Formerly Comac Street), Kolkata - 700 017

Email: info@eastenmdar.com - Website: www.sastasundarventures.com INFORMATION REGARDING 32" ANNUAL GENERAL MEETING AND BOOK CLOSURE

Shareholders may please be informed that the 32" Annual General Meeting (ASM) of the

In compliance with the above Circulars, soft copies of the Notice of 32" AGM and Anness Report 2020-21 will be sent to all Shareholders through email only, whose email addresses are registered with the Company Company's Registers and Share Transfer Agents / Depository Participants(s) and the same will also be available on the Company's website at www.sastasundarventures com and on the website of the Stock Exchanges where the equity shares of the Company are listed viz. www.bseinda.com and

ering / updating email addresses:

in case the shareholder has not registered his-hartheir email address with the Companyitis RTAD-epositiones and or not updated the Bank Account mandate for receipt of divident, the following instructions to be followed:

Kindly log in to the website of our RTA, Lak infime trofa Physics Ltd., www.bhishinime.co.in under Investor Services > Email-Bank detail Rogistration - Ill in www.bhishinime.co.in under Investor Services > Email-Bank detail Rogistration - Ill in www.bhishinime.co.in under Investor Services > Email-Bank detail Rogistration - Ill in www.bhishinime.co.in under Investor Services > Email-Bank detail Rogistration - Ill in www.bhishinime.co.in under Investor Services > Email-Bank detail Rogistration - Ill in www.bhishinime.co.in under Investor Services > Email-Bank detail Rogistration - Ill in www.bhishinime.co.in under Investor Services > Email-Bank detail Rogistration - Ill in www.bhishinime.co.in under Investor Services > Email-Bank detail Rogistration - Ill in www.bhishinime.co.in under Investor Services > Email-Bank detail Rogistration - Ill in www.bhishinime.co.in under Investor Services > Email-Bank detail Rogistration - Ill in www.bhishinime.co.in under Investor Services > Email-Bank detail Rogistration - Ill in www.bhishinime.co.in under Investor Services > Email-Bank detail Rogistration - Ill in www.bhishinime.co.in under Investor Services > Email-Bank detail Rogistration - Ill in www.bhishinime.co.in under Investor Services > Email-Bank detail Rogistration - Ill in www.bhishinime.co.in under Investor Services > Email-Bank detail Rogistration - Ill in www.bhishinime.co.in under Investor Services > Email-Bank detail Rogistration - Ill in www.bhishinime.co.in under Investor Services > Email-Bank detail Rogistration - Ill in the Investor - Ill Investor - Ill

the details and upload the required documents and submit.

Shareholders will have an apportunity to cast their votes on the businesses as set forth

Notice of AGM. detailed procedure for casting the votes through e-voting shall be provided in the

Book closure:

Purpuant to Suction 91 of the Companies Act, 2013, the Register of Members and Share Purpuant to Suction 91 of the Company will remain obserd from Weichesday, 22" September, Transfer Books of the Company will remain obserd from Weichesday, 28" September, 2021 (both days inclusive) for the purpose of AGM, 2021 to Tuesday, 36" September, 2021 (both days inclusive) for the purpose of AGM.

Place: Puducherry Date: 02.09.2021

By Order of the Board For Sastasundar Ventures Limited Pratap Singh Mem. No.-ACS 24081 Company Sec

Place : Kolkata Date : 02.09.2021

SITI NETWORKS LIMITED

Corp. Office: UG Floor, FC 19 & 20, Sector 16A, Film City 19, Noida - 201301, U.P.

Noida - 201301, U.P.

Regd. Office: Unit No.38, 14 Floor, A Wing, Madhu Inclustrial Ediate, P.B. Marg, Worl, Mumbal - 400013

E-mail: Calandiesal@sill.esselgroup.com.

CIN: Le4200NH2000FLC 160733.

Website: WWW.sillinetworks.com; Tel: 0120-4526700

PUBLIC NOTICE OF CONVENING 15TH ANNUAL GENERAL MEETING THROUGH VC/OAVM

2013 (the Act) and the Rules made thereunder and the Securities and compliance with all the applicable provisions of the Companies Act. provided by Central Depository Services (India) Limited ('CDSL'). in Meeting ('AGM') of the Equity Shareholders of the Company will be Conferencing ('VC') / Other Audio Visual Means ('OAVN') tacility being held on Tuesday, September 28, 2021, st 03:00 P.M. through Video Notice is hareby given that the 15" (Fifteenth) Annual General

Ph (033) 2282 9330, Fav. (033) 2282 9335

Company will be field on Treadily, 28° day of September, 2021 at 11 of A.M. [517] through Video Conferencing (VC)I Other Audio Visual Means (OAVIA), in conclusion with all applicable provisions of the Companies Act, 2013 and the SERI (LOPA). Regulations, 2015 each with all applicable (Cruzian on the notifier rigured by Microbry of Companies Act, 2013 and the Securities Exchange Board of India (SER), without the physical presence of the manniber of common various.

Members holding shares in dematerialized mode, are requested to register i update their email addresses with relevant Depository Participants.

Manner of casting vote through e-voting:

The login credentials for casting the votes through e-voting fremote e-voting shall be made available to the Shareholders through email. Members who do not nezero email or whose small addresses are not registered with the company. I Depositry Participant(s), may generate login ordentials by following instruction given in the Notes to Notice of AGM.

Members are requested to carefully read all the notes set out in the Notice of AGM and in particular, instructions for joining the AGM, manner of casting vote through remote e-voting and e-voting during AGM.

Ravi Kumar Distilleries Limited

U

Regd Office C-9 etenthweety, Podu

NOTICE OF 28" ANNUAL GENERAL MEETING AND BOOK CLOSURE

the Company held on Saturday, September 25° 2021 at 3 p.m. at 0-3,0-40, industrial Estate, 2° Main Road. Tradherchareto, Productor-p-600000 votes of Manting setting out the order particular the production of the production of the setting setting out the order particular setting setting out the order particular setting se

Members are hereby informed that the Notice of the 28° Annual General Meeting and 28° Annual Respons of the Company will be available on the westable of the Company will be available for inspection Company will revisional statistications come and will also be available for inspection at the registered office of the Company for inspection on all working days during business industry of the Company.

Pursuant to Section 198 of the Companies Act, 2013 read with Rule 25 of the Companies (Management and Administration) Relay, 7514, we amended and Companies (Management and Administration) Relay, 7514, we amended and Regulations (20 the SESS Liching Disligations and Sections Requirements Regulations). An Applications, 2015, the Company is placed in provide its members, the folially to east their evine indecembers; the posting it through a vertical pattern provide by ATMIN Rechassingles Private Limited from a place other than the versus of the

Members holding shares offer in physical form or in demonstrational forms as on our off data of (record deel) 17.09.2021 may used their wide decimanists on the Ourshapp and Special Statements as above of a the Violice of 27.2 Annual September Ourshapp and Special Statements as above of a the Violice of 27.2 Annual September Ourshapp and Special Statements on 22.09.2021 at 3.00 A.M. and ends un Medicing E-voling will commence on 22.09.2021 at 3.00 A.M. and ends un the commence of the september of the second of any southers reproduced to the produced of the second of the ing thereafter. Once the vide on a resolution is cast by the shareholder vehicles also also advantations are not second by

Company has appointed Mr. C3 Uham Shathy, Practicing Company Secretaries of Mumbal as the Scrutinites for preducing the e-voling and voling process at

Notice is also hardly given that pursuant to Section \$1 of the Companies Act 1010, the Register of Mambers and Share Transfer Societ of the Company will remain closed from 18,09,2021 to 25,98,2021 both days included for the pursuant annual closing and Annual General Hardley.

20. When of the Section 20,000 to 25,000 to 25,00 For information regarding the faculty for voting through Builds paper and appointed proxy, wholly ration to website of the Company, in Annual Report - 1921 Patient.

By parter of the Sound Sal BLN Rapid Summer

TRIGYN TECHNOLOGIES LTD

Regd. Office: 27, SDF I, Seect, Andheri (East). Mumbai - 400096

Tel: <u>+81 22 6140 7869</u> Fax <u>-91 22 3859 1418</u> Website: <u>www.bistr.com</u> Emai : ro@trigyn.com C/N - L72200MH1365PLC039341

ANNUAL GENERAL MEETING NOTICE AND EVOTING PROCEDURE

NOTICE is havely given that the Thirty Fifth Annual General Meeting (AGMs) of Triggin Reshnologies Limites shall be hald on Tuesday, (aGMs) of Triggin Reshnologies Limites shall be hald on Tuesday, 28° Saptember, 2021 at 3.30 RM, through Wideo Conferencing 28° Saptember, 2021 at 3.30 RM, through Wideo Conferencies of the (VC) Other Audit Wissual Means (OAVM) in compliance of the applicable provisions of the Companies Act, 2013 and the rules made applicable provisions of the Companies Act, 2013 and the rules made applicable provisions of the Companies Act, 2013 and the rules made (April 13, 1921) issued by Ministry of 2020, May 05, 2020 and January 15, 2021 assued by Societies and Exchange 12, 2020 and January 15, 2021 assued by Societies and Exchange 18, 2003 in the Conference of Conduct To transact the ordinary and special Board of India ("SEBI Colculars") to transact the ordinary and special Board of Midla ("SEBI Colculars") to transact the ordinary and special Board of Midla ("SEBI Colculars") to transact the ordinary and special Board of Midla ("SEBI Colculars") to transact the ordinary and special Board of Midla ("SEBI Colculars") to transact the ordinary and special Board of Midla ("SEBI Colculars") to transact the ordinary and special Board of Midla ("SEBI Colculars") to transact the ordinary and special Board of Midla ("SEBI Colculars") to transact the ordinary and special Board of Midla ("SEBI Colculars") to transact the ordinary and special Board of Midla ("SEBI Colculars") to transact the ordinary and special Board of Midla ("SEBI Colculars") to transact the ordinary and special Board of Midla ("SEBI Colculars") to transact the ordinary and special Board of Midla ("SEBI Colculars") to transact the ordinary and special Board of Midla ("SEBI Colculars") to transact the ordinary and special Board of Midla ("SEBI Colculars") to transact the ordinary and special Board of Midla ("SEBI Colculars") to transact the ordinary and special Board of Midla ("SEBI Colculars") to transact the ordinary and the midla (

The Notice of AGM and Annual Report for the financial year 2020-21 have been sant in electronic mode to the shareholdest whose E-mail that are registered with the Company or the Depository participant(s). The alreaded documents will also be available on the website of the Company at www.exeling.ncgm.nd and may also be accessed on the exchange of India Ltd at www.exeling.ncgm.nd and Autional Stock to Exchange of India Ltd at www.exeling.ncgm.nd and website of BSE Limited at www.exeling.ncgm.nd and website of SSE Limited at www.exeling.ncgm.nd are the MCA Circulars and SEBI NSDL www.exeling.ncgm.nd are the MCA Circulars and SEBI Section of AGM and Annual Report will be sent to any shareholders.

Remote e-voting and e-voting during AGM:

Pursuant to Section 108 of the Companies Act. 2013 read with Rule 20 of Companies (Management and Administration) Rules, 2014 and 20 of Companies (Management and Administration) Rules, 2014 and 2015 an



Ravi Kumar Distilleries Limited

(CIN: L51909PY1993PLC008493)

Regd. Office: C-9, C-10, Industrial Estate, 2nd Main Road, Thattanchavady, Puducherry-605009, India. Tel No: 0413-2244007, 2248888, 2248887, E-mail: cs@ravikumardistilleries.com Website: www.ravikumardistilleries.com

NOTICE OF 28th ANNUAL GENERAL MEETING AND BOOK CLOSURE

Notice is hereby given that the 28" Annual General Meeting of the Company will be held on Saturday, September 25" 2021 at 3 p.m at C-9,C-10, Industrial Estate, 2" Main Road, Thattanchavady, Puducherry-605009. Notice of Meeting setting out the ordinary and special businesses to be transacted there at together with the Balance Sheet as at 31" March 2021, Statement of Profit and Loss for the year ended on that date including the Schedules thereto and reports of Board of Directors, Auditors Report is being sent to the members on 01.09.2021 to their registered address by post and also by email whose email address is registered with the Company.

Members are hereby informed that the Notice of the 28th Annual General Meeting and 28th Annual Report of the Company will be available on the website of the Company www.ravikumardistilleries.com and will also be available for inspection at the registered office of the Company for inspection on all working days during business hours of the Company.

Pursuant to Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended and Regulation 42 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company is pleased to provide its members, the facility to cast their vote electronically (e-voting) through e-voting platform provided by KFin Technologies Private Limited from a place other than the venue of the AGM ("E-voting).

Members holding shares either in physical form or in dematerialised form as on cutoff date of (record date) 17.09.2021 may cast their vote electronically on the
Ordinary and Special Businesses as set-out in the Notice of 28" Annual General
Meeting. E-voting will commence on 22.09.2021 at 9.00 A.M. and ends on
24.09.2021 at 5.00 P.M (in case of any queries regarding E- voting contact
MR. PSRCH. MURTHY, at 1-800-309-4001 and/or at einward.ris@klintech.com.)
The e-voting module shall be disabled by M/s. KFin Technologies Private Limited for
voting thereafter. Once the vote on a resolution is cast by the shareholder, the
shareholder shall not be allowed to change it subsequently.

Company has appointed Mr. CS Uttam Shetty, Practicing Company Secretaries, Mumbai as the Scrutinizer for conducting the e-voting and voting process at AGM in a fair and transparent manner.

For information regarding the facility for voting through Ballot paper and appointed proxy, kindly refer to website of the Company, in Annual Report - 2021 Posted.

Notice is also hereby given that pursuant to Section 91 of the Companies Act 2013, the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from 18.09.2021 to 25.09.2021 (both days inclusive) for the purpose of annual closing and Annual General Meeting.

By order of the Board

Sd/ R.V Ravi Kumar

Managing Director DIN: 00336646

Place: Puducherry Date: 02.09.2021 இடம் : சென்னை

தேதி: 12.08.2021

கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ. 2 கோடி சொத்து மீட்பு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரு. 2 கோடி மதிப்பிலான சொத்து மீட்கப்பட்டது. கபாலீஸ்வ**ர**ர் மயிலாப்பூர் சொந்தமான கோயிலுக்கு 1344

பரப்பளவு உள்ள சதுர அடி தெருவில் கச்சேரி கட்டிடம் இக்கட்டிடம் கோபால் உள்ளது. அய்யர் என்பவருக்கு வாடகைக்கு விடப்படிருந்தது. வாடகைதாரர் இறந்துவிட்ட நிலையில் அவரது வாரிசுதாரர்கள் குடியிருந்து வந்தனர். அப்போதைய இக்கட்டிடத்திற்கு

பாவ்ஸார் மராட்டா நிதி லிமிடெட்

(முன்னாள் பெயர் பாவ்ஸார் மராட்டா பெனிபிட் பண்டு லிமிடெட்)

CIN No. U65991TN1900 PLCO19729

பதிவு அலுவலகம்: நெ.49/23, பங்காரு நாயக்கன் தெரு,

அண்ணா சாலை, சென்னை-600 002

அறிவிப்பு

பாவ்ஸார் மராட்டா நிதி லிமிடெட் பங்குதாரர்களுக்கு 31ஆம்

ஆண்டு பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை, 30 செப்டம்பர் 2021

அன்று காலை 10.30 மணிக்கு நிதியின் பதிவு அலுவலகம் நெ.49/23,

ப<mark>ங்காரு நாயக்கன் தெரு, அண்ணா சாலை, சென்னை–</mark> 600 002 என்ற

முருகப்பா மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம்: "டேர் ஹவுஸ்", தரை தளம், 234, என்எஸ்சி போஸ் சாலை, சென்னை 600001, தமிழ்நாடு

படிவம் எண். INC–25A

பொது நிறுவனத்தை தனியார் நிறுவனமாக

மாற்றுவதற்கான விளம்பரம்

பிராந்திய இயக்குனர் முன்பாக, கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகம், தென்பிராந்தியம்

அதனபாராந்துயம் நிறுவனங்கள் சட்டம் 2013, பிரிவு 14 மற்றும் நிறுவனங்கள் (துவக்கம்) விதிகள் 2014, விதி 41 விஷயத்தில்

31 ஆகஸ்ட், 2021 அன்று நடைபெற்ற வருடாந்திர பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்தின்படி, நிறுவனத்தை தனியார் நிறுவனமாக மாற்றுவதற்காக நிறுவனங்கள் சட்டம் 2013, பிரிவு 14 மற்றும் மேற்சொன்ன விதிகளின்

கீழ் மத்திய அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்ய கம்பெனி திட்டமிட்டு அத்தகைய மாற்றத்திற்கான அனுமதி பெற உறுதி ஆக்கம் கோருகிறது என்று

பொதுயக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. நிறுவனத்தின் அந்தஸ்தை மாற்ற;திட்டமிட்டுள்ள மாற்றத்தினால் எவரது நலமேனும்

பாதிக்கப்படுவதாக கருதுவாராயின், பாதிக்கப்படும் நலன் மற்றும் எதிர்ப்பதற்கான

காரணத்தை அபிடவிட்டுடன் இணைத்து பிராந்திய இயக்குனர், தென் பிராந்தியம், 5வது தளம், சாஸ்திரி பவன், 26, ஹாடோஸ் சாலை, சென்னை–600 006, தமிழ்நாடு அவர்களுக்கு இந்த அறிவிப்பு வெளியான பதினான்கு நாட்களுக்குள் நேரடியாக

குறிப்பிட்டுள்ள முகவரியில் உள்ள மனுதாரர் கம்பெனியின் பதிவு அலுவலகத்திற்கு

காணவில்லை

எனது கட்சிக்காரர் திரு.M.கிரிஷ்ணமூர்த்தி, அவர் திருமதி.தாலுரி பிந்திய

எனது கட்சிக்காரா திரு.M.கிரிஷ்ணமூரத்தி, அவா திருமதி,தாலூரி பிந்தியா தேவி அவர்களிடம் இருந்து வாங்கிய சென்னை மாவட்டம், கிண்டி தாலுக்கா, தியாகராய நகர் பிரிவில் அமைந்துள்ள 1150 சதுரடி பிளாட் எண். 5, கதவு எண். 18, புதிய கதவு எண். 16, இரண்டாவது தெரு,B.N.ரோடு,(முன்னர் வடக்கு போக் ரோடு), தியாகராய நகர், சென்னைபே 11. மேற்கூறிய சர்வே எண். 48, பகுதி.T.S.எண். 8520/4, பிளாக் எண். 111. மேற்கூறிய சொத்தானது திருமதி,தாலுரி பிந்தியா தேவி அவர்கள் எனது கட்சிக்காரர் திரு.M.கிரிஷ்ணமூர்த்தி அவர்களுக்கு 29.11.1973 அன்று பதிவு செய்து கெடிக்கப்பட்ட விற்பனை பத்திரம் எண். 1835/1973, தியாகராய நகர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதாகும்.

மேற்கூறிய அசல் விற்பனை பத்திரத்தை எனது கட்சிக்காரர் தொலைத்துவிட்டார். மேலும் மேற்படி பத்திரம் எங்கு தேடியும்

மேற்படி தொலைத்த அசல் ஆவணத்தை யாரேனும் தன்வசம் வைத்திருந்தாலோ அல்லது கண்டெடுத்தாலோ இந்த அறிவிப்பு வெளியான ௦௦ நாட்களுக்குள் மேற்கன்ட முகவரிக்கு தெரியபடுத்தவும். மேற்படி

தொடகளுகளு சயற்றதன் பெற்றவாக்கு சநாய்படுத்தவும். மேற்றவு ஆவணத்தை யாரேனும் தன் வசம் வைத்திருந்து எனது கட்சிக்காரருக்கு வில்லங்கம் ஏற்படுத்தினாலோ அல்லது தவறாக நடக்க முயன்றாலோ அதற்கு எனது கட்சிக்காரர் எவ்வகையிலும் பொறுப்பாகமாட்டார் என்பதை இந்த பொது அறிவிப்பின் மூலம் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.

பொது அறிவிப்பு

இதன் மூலம் அறிவிப்பது என்னவென்றால், எனது கட்சிக்காரர் சென்னை 600 013, இராயபுரம், மேற்கு மாதா சர்ச் தெரு, 4கே, சல்மா டவர்ஸ், கதவு எண்.104/37ல் வசிக்கும் திரு.யூசுப் அலி அவர்களின் குமாரர் திரு. Y.H. சைபுதீன் அவர்களுக்கு சொந்தமான சென்னை–600 010. புரசைவாக்கம் கிராமம், கீழ்பாக்கம், பூந்தமல்லி ஹை ரோடு, "ராம மந்திரம்", (தற்போது

கராய்ப், கழ்பாக்கப், நூந்தமல்ல் ஹை ரோடு, ராய் மந்தரும் , குறுபோது P.A. Towers), Flat No.A.14, புதிய எண்.869, பழைய எண்.471/B, முன்றாவது தளம் ஆர்.எஸ். நெ.3121/3, மொத்த விஸ்தீரணம் 25 கிரவுண்டில் 7080 சதுரடி கொண்ட அடிமனையில் பிரிபடாத பொது 895/70800 சதுரடி கொண்ட அடிமனையில் பிரிபடாத பொது 895/70800 சதுரடி கொண்ட சொத்தானது Y.H. சைபுதீன் அவர்களின் பெயருக்கு பிரிபடாத பாகமாக கிரயம் பெற்று, மேற்படி கிரயப் பத்திரம் 09.02.1987ல் ஏற்பட்டு, புரசைவாக்கம் சார்பதிவகத்தில். 1 புத்தகம் 1987ம் வருஷத்திய 506ம்

புரசைவாக்கம் சார்பதிவகத்தில். 1 புத்தகம் 1987ம் வருஷத்திய 506ம் நம்பராக பதிவாகியிருக்கிறது.
மேற்படி அசல் கிரயப் பத்திரம் காணாமல் போய்விட்டது. மேற்படி அசல் கிரயப் பத்திரம் காணாமல் போய்விட்டது. மேற்படி அசல் கிரயப் பத்திரம் இந்நாள் வரை கண்டுபிடிக்க இயலவில்லை. மேற்படி சொத்தைப் பொருத்து எனது கட்சிக்காரர் எந்தவிதமான வில்லங்கத்திற்கும் உட்பருத்தவில்லை என்று உறுதி கூறுகிறார். அப்படி ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் கீழ்கண்ட முகவரிக்கு தெரியப்படுத்தவும். மேற்படி பதிவு செய்யப்பட்டட கிரயப் பத்திரம் எவரிடையேனும் கிடைக்கபெற்றால் கீழ்கண்ட விலாசத்தில் என்னிடம் 10

நடிகளுக்குள் ஒப்படைக்க கேட்ருக்கொள்கிறேன். மேற்படி கெடுவிற்குள் தாட்களுக்குள் ஒப்படைக்க கேட்ருக்கொள்கிறேன். மேற்படி கெடுவிற்குள் கிடைக்கவில்லை என்றால், மேற்படி கிரயப் பத்திரம் காணாமல் போய்விட்டது என்று உறுதி செய்யப்படும், மேலும் மேற்படி சொத்தின் மீது

போய்விட்டது என்று உறுது வசய்யப்பரும், மேனுக் செய்யப்படும். யாதொரு வில்லங்கமும் இல்லை என்று உறுதி செய்யப்படும். S.K. Yokesh Sriram

மற்றும் மெசர்ஸ் முருகப்பா மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் லிமிடெட்,

அளிக்கலாம் அல்லது பதிவுத்தபால் மூலம் அனுப்பலாம்.

பதிவு அலுவலகம்: "டேர் ஹவுஸ்", தரை தளம், 234, என்எஸ்சி போஸ் சாலை, சென்னை 600001, தமிழ்நாடு

அனுப்ப வேண்டும்.

தேதி : 01 செப்டம்பர், 2021

கிடைக்கபெறவில்லை.

முருகப்பா மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம்: "டேர் ஹவுஸ்", தரை தளம், 234, என்எஸ்சி போஸ் சாலை, சென்னை 600001, தமிழ்நாடு விஷத்தில்

விலாசத்தில் நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

சென்னை, செப். 3– வாடகை நிலுவை ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் பாக்கி இருந்ததால், இடத்தை காலி செய்து கோயில் வசம் ஒப்படைக்கக் கோரி கடந்த 2015ம் ஆண்டு மார்ச் 11ந் தேதி அறிவிப்பு அனுப்பப்பட்டது.

> மேலும் வாடகைதாரர் வாடகை நிலுவைகளை செலுத்த முன்வராத காரணத்தால் கட்டிடத்தை ஒப்படைக்க முன்வராததால் சட்டப்பிரிவு 78ன் கீழ் கோயில் மூலம் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 23ந் தேதி முதல் வாடகைதாரரின் வாரிசுதாரர் ஜி.ராமகிருஷ்ணன்

குழுவின் ஆணைப்படி

இயக்குனர்

ஒப்பம்/– ஷியாம் சி ராமன்

DIN: 06847718

N.K.SRIRAMAN

Cell: 99410 50505

No.19/10.Kannadasan street

Kodambakkam, Chennai600 024. Cell: 98402 20729

இயக்குன

வழக்கு தொடர்ந்து வெளியேற்று நட்வடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வழக்கின் விசாரணையின் போது ஜி.ராமகிருஷ்ணன் சார்பில் ஆஜராகி வழக்கை தொடர்ந்து நடத்தி வந்தனர். சட்டப்பிரிவு 78ன் கீழ் விசாரணை

முடிந்து இச்சொத்து நேற்று (2ந் தேதி) கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த இடம் கோவில் இணை ஆணையர், செயல் அலுவலர் தா.காவேரி முன்னிலையில் சுவாதீனம் செய்யப்பட்டது. இக்கட்டிடத்தின் என்பவர் மீது மதிப்பு ரூ.2 கோடியாகும்.

பெயர் மாற்றம்

ARULAPPAN PUSHPARAJ

கந்தை பெயர்: Arulappan.

தந்தை பெயா. பிறந்த தேதி: 17,03,1962, நெ.212/62C, வில்லேஜ் தெரு, -- நகர், சென்னை

600 019,

SAGAYAPUSHPARAJ, என்று

ENROLMENT NOTICE

After 10 days of the publication of this notice and

within three months there after.

Samuvel D, aged 23 years,

permanently residing at No 54,

Chokkanathan Nagar 2nd Street, Maduravoyal, Chennai - 600 095. Intend having my

enrolment as an Advocate moved before the bar council of

tamilnadu, bar council building, high court campus, chennai-600

ASHWIN S. Father Name:

ARULAPPAN PUSHPARAJ

ARULAPPAN

முகவரியில் வசிக்கும்

அழைக்கப்படுகிறேன்,

ராண்புமிகு முதன்மை உரிமை<u>பியல</u>்

---எகிரிடை

-2-ம்எதிர்மனுதாரர்/2-ம்பிரதிவாதி

அறிவிப்பு மேற்படி மனுதாரர் / வாதி, 2-ம் எதிர்மணுதாரர் /2-ம் பிரதிவாதி மது O.5, R.20 (1) (a) மனு தாக் கல் செய்யப்பட்டு கடந்த கல் செய்யப்பட்டு 23.08.2021-ம் தேதி 23.08.2021-ம மத்த மஹ் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த வழக்கில் 2-ம் எதிர்மனுதாரர் /2-ம் பிரதிவாதி ஆஜராவதற்கு 24.09.2021-ம் தேத் அன்று

Those who have any valid மூலம் அறிவிக்கப்படுகிறது. objections may notify the same P.இராஜேந்திரன்,B.B.A.,B.L. A.இஸ்பெல்லா பூமா,B.SC.,B.L. to the bar council with in ten

ASHWIN S

After 10 days of the publication of this notice and within three months there after I, D HARINIYADAV, Father T.Dhevanathan Yadav, aged 22 years, permanently residing at No.3, Deenadayalu Street, Pondy Bazaar, T.Nagar, Chennai –600 017. Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

D HARINIYADAV

After 10 days of the this notice publication of and within three months there after. I, M.LINGESAN, S/o R.Murugesan, aged 24 years, permanently at No.555(2) Dr. residing Dr Ambedkar Street, MGR Nagar, Putlur Village, Thiruvallur Dist – Village, 602025. Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten

> M.LINGESAN *****

After 10 days of the publication of this notice and within three months there after. I. K AGASTHIYA D/o S Kannan aged 26 years, permanently residing at No.1/21, Arumandhai junction, Arumandhai, Chennai -600 067, Thiruvallur Dist. Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

K.AGASTHIYA

After 10 days of the publication of this notice and within three months there after S.ANITHA. D/o.A.Selvam. aged 40 years, permanently residing at Old No.11, New No.19, South Sivan Koil Street, Vadapalani, Chennai -600 026 Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu. bar council building, high court campus, chennai-600 104.

objections may notify the same to the bar council with in ten

Those who have any valid

After 10 days of the

B.BALAGANESAN, Father

publication of this notice and within three months there after.

Name N.Baskar aged 22

years, permanently residing at

No.A1, A–Block, Government Officers Colony, TNHB Quarters, Thirumangalam, Anna Nagar West, Chennai –600 040.

Opposite to HP Petrol Bunk).

After 10 days of the publication of this notice and within three months there after. I, PAVITHRA E,

Those who have any valid

After 10 days of the publication of this notice and within three months there after MANJU.G. D/o.M.Gunalan aged 26 years, permanently residing at Old No.33, New No.12, Balaji Nagar, Minjur, Thiruvallur District –601203. Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu bar Council building, high court campus, chennai-600 104.

objections may notify the same to the bar council with in ten ******** MANJU.G

ENROLMENT NOTICE

Those who have any valid

After 10 days of the publication

of this notice and within three months there after. I, HASIKA NEETHI RAMESH, Father

NEETHI RAMESH, Father Name: M.S. Ramesh, aged 24 years, permanently residing at NB7, PSKR Salai, Greenways

Road,RA Puram, Chennai –600

028 Intend having my enrolment as an Advocate moved before

the bar council of Tamilnadu.

bar Council building, high court campus, chennai-600 104

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

HASIKA NEETHI RAMESH

After 10 days of the publication of this notice and within three months there after. I,

D.ALBORT, S/o.Dharman, aged 38 years, permanently residing at No.10.6, Nandimangalam

at No. 10.6, Nandimangalam Village, Pondavakkam Post, Uthukottai Taluk, Tiruvallur Dist-602026. Intend having

moved before the bar council of

Tamilnadu, bar Council building, high court campus, chennai-600

objections may notify the same

to the bar council with in ten days.

D.ALBORT

there after. I, ANUSHYA.J, D/o.S.JAYAPRAKASH, aged 22 years, permanently residing at AA 147, 3rd Avenue, Anna Nagar, Chennai –600 040. Intend having my enrolment

as an Advocate moved before the bar council of Tamilnadu,

bar Council building, high court campus, chennai-600 104

Those who have any valid objections may notify the same

to the bar council with in ten days

After 10 days of the publication of this notice and within three months there after. I, MATHIVADHANI C, D/o.Dr.

VT Chandrasekaran, aged 23

years, permanently residing at No.54, Type -IV Qts, Block-13, Neyveli -607 803. Intend having

my enrolment as an Advocate moved before the bar council of

Tamilnadu, bar Council building, high court campus, chennai-600

objections may notify the same to the bar council with in ten days. MATHIVADHANI C

After 10 days of the publication of this notice and

within three months there after.

K.Christopher Jeyaraj, aged 22 years, permanently residing at No.5, Tank 1st Cross Street,

Lakshmipuram, Chromepet, Chennai –600 044 Intend

having my enrolment as an Advocate moved before the bar

council of Tamilnadu, bar council

building, high court campus,

objections may notify the same to the bar council with in ten days. C.SOPHIA JEYAKAR

Those who have any valid

After 10 days of the publication

of this notice and within three

months there after. I, R.S. NIRANJAN, S/o.Srinivasalu.R, aged 22 years, permanently residing at No.91, North Redhills Road, Villivakam, Chennai –600

049. Intend having my enrolment

as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid

objections may notify the same to the bar council with in ten days.

After 10 days of the publication of this notice and

within three months there after. I, SOUNDARYA.K,

vears, permanently residing at

No.26/3, Thomas Nagar, Little

Mount, Saidapet, Chennai – 600 015 Intend having my enrolment as an Advocate

moved before the bar council of

tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

After 10 days of the publication of this notice and

within three months there after.

Father Name: LJoseph, aged

23 years, permanently residing at No.3, 3rd Street, Bharathi

Avenue, Kottur, Chennai -600

085. Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu,

bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

Prageetha Rinu Senan

PRAGEETHA RINU SENAN,

SOUNDARYA.K

K Prabhakar, aged 23

R.S. NIRANJAN

chennai-600 104

C.SOPHIA JEYAKAR, D/o.

Those who have any valid

ANUSHYA.J

***** After 10 days of the publication of this notice and within three months there after. |, ANUSHYA.J,

ANUSHYA.J,

Those who have any valid

PRASANNA DHEVÍ.L

After 10 days of the After 10 days of the publication of this notice and publication of this notice and within three months there after. I, V.K.VARSHINI, D/o within three months there PRASANNA DHEVI.L V.Kishore Reddy, aged 23 years, permanently residing at No.45, Katcheri Street, Tiruttani D/o TG Loganathan, aged 38 years, permanently residing at No 27/6–6, Ramapalayam Road, Timiri, Vellore, Pincode -631209, Thiruvallur District. 632512. Intend having my enrolment as an Advocate moved before the bar council of Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu Tamilnadu, bar council building, high court campus, chennai-600 bar Council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten

objections may notify the same to the bar council with in ten days. V.K.VARSHINI

After 10 days of the publication of this notice and within three months there after M.MOHTHASHEM SHERIFF S/o R Munthakeem Sheriff aged 38 years, permanently residing at Old No.28, New No.55, Iyyam Perumal Street, Royapettah, Chennai – 600 014 Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar Council building, high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten

M.Mohthashem Sheriff

After 10 days of the publication of this notice and within three months there after UMAMAHESWARI.U, D/o. K.S.Uma Shankar, aged 22 years, permanently residing at No.1125/3, Susi Gardens, West End Colony, Mugappair Chennai –600 050 Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar Council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

UMAMAHESWARI.U

After 10 days of the publication of this notice and within three months there after. I, S.H. KESAVA PERUMAL RAO S/o S.B. Hari Krishna Rao aged 22 years, permanently residing at No.28, GNG Street, Varadharajapuram, Ambattur, Chennai –600 053. Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar Council building, high court campus, chennai-600 104

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

S.H. Kesava Perumal Rao

After 10 days of the publication of this notice and within three months there after. PARKAVI BHARATHI R D/o TP RAJENDIRAN, aged 32 years, permanently residing at No. 11, 2nd Street, Kumaran Nagar, Avadi, Kamaraj Nagar, Tiruvallur Kamaraj Nagar, Pin Code –600 071 Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar Council building high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten

PARKAVI BHARATHI R

10 days of the After publication of this notice and within three months there after V.MAHALAKSHMI, permanently residing at No.6, Sengeni Amman Kovil 1st Street, Maduvinkarai Guindy Chennai-600 032. Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar Council building, high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

V.MAHALAKSHMI

After 10 days of the publication of this notice and within three months there after. I, JAYABHARATHIR, D/o. G.Ramu, aged 23 years, permanently residing at No.1/110, Pillaiyar Koil Street, Katuppakkam, Pincode – 600 056 Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten

JAYABHARATHI.R

D/o D Elumalai, aged 23 years, permanently residing at No.29/15, Vaithiyakara Street, Thiruneermalai, Pin Code –600 044. Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar Council building, high court campus, chennai-600 104.

objections may notify the same to the bar council with in ten

PAVITHRA.E

After 10 days of the publication of this notice and within three months there after. I, S. SANTHOSH KUMAR P, S/o. R.Sabapathy, aged 24 years, permanently residing at Old No.9/2, New No.17/2, Mannar 2nd Street, Vadapalani, Chennai – 600 026 Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 Those who have any valid

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. S. SANTHOSH KUMAR P

After 10 days of the publication of this notice and within three months SHARUKUMAR after S I, S/o L Sivakumar, aged 23 years, permanently residing at B-1, 25/2, A.R.Flats, 5th Cross Street, Azhagiri Nagar, Vadapalani, Chennai –600 026 Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu,

bar council building, high court campus, chennai-600 104. Those who have any valid objections may notify the same the bar council with in ten to the

SHARUKUMAR S I

After 10 days of the publication of this notice and within three months there after. I, SUVETHAN.G.S, S/o. SUNDARALINGAM G, years, permanently residing No 27, 1st Main Road New Colony, Porur Chennai – 600 116. Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten

SUVETHAN.G.S

After 10 days of the publication of this notice and within three months there after I, SENTHILKUMAR.T S/o M Thangavelu, aged 53 years, permanently residing at No.5/45, 4th Cross Street, Udhayam Nagar, Velachery, Udhayam Nagar, Velachery, Chennai – 600 042 Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

SENTHILKUMAR.T

After 10 days of the publication of this notice and within three months there after. I, RASHMI.S, D/o. Dr.T.Senthilkumar. D/o. Dr.T.Senthilkumar, aged 22 years, permanently residing at No.5/45, 4th Cross Street, Udhayam Nagar, Velachery, Chennai – 600 042. Intend having my enrolment as an Advocate moved before the bar council of termilandly have caused belief as a council building. tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten

RASHMI.S

After 10 days of the publication of this notice and within three months there after I, GAYATHRIC, D/o. S. Chinna Nallasamy, aged 24 years, permanently residing at No.2/680, 2nd Cross Street, Renga Reddy Gardens, Neelankarai, Chennai – 600 041. Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten **GAYATHRI.C**

After 10 days of publication of this notice and within three months there after I, NG ISWARYA, D/o GURUPRASAD NP, aged 22 years, permanently residing at No 393, Regal Palm Garden Cee Dee yes, Door No A5E, Velachery, Tambaram Main Velachery, Tambaram Main Road, Velachery, Chennai – 600 042. Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten

NG ISWARYA

After 10 days of the publication of this notice and within three months there after. I, AKHALYA RD, D/o. Ramesh, aged 22 years residing at permanently residing at No 6/576, Mugappair West, Chennai –600 037 Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104

Those who have any valid objections may notify the same to the bar council with in ten

AKHALYA RD

After 10 days of the publication of this notice and within three months there after. I, AVINASH.P. S/o K Paranthaman, aged 24 years, permanently residing at No.18/1, Thangavelu Street, Old Washermenpet, Chennai –600 021 Intend having my enrolment as an Advocate moved before as all Advocate involved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104. Those who have any valid

objections may notify the same to the bar council with in ten

AVINASH.P

After 10 days of the publication of this notice and within three months there after I, B.YASASWENI, D/o. R.Balaji aged 22 years, permanently residing at G4, Eswar Terrace, Old No.3 and 4, New No.5, 4th Cross Street, Dhandeeswaram, Velachery, Chennai –600 042. Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days **B.YASASWENI**

After 10 days of the publication of this notice and within three months there after. I, Miss J SABITHA, D/o D.Jayasankar, aged 22 years, permanently residing at Door No.3/16, Alanganeri, Post, Na. Melmayil Katpadi Taluk, Vellore District – 632203 Intend having my enrolment as an Advocate moved before the har council of tamilnadu, bar council building, high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten

days

Miss.J.SABITHA

After 10 days of the publication of this notice and within three months there after. I, M.JAGAN NARAYANAN, S/o.R.Murugan, aged 23 years, permanently residing at Old No.131 and New No.183, Perumal Kovil Street, Alapakkam, Chennai -600 116. Intend having my enrolment as an Advocate moved before bar council of tamilnadu bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

M.JAGAN NARAYANAN

After 10 days of the publication of this notice and within three months there after. I, PERUNDEVI R, D/o R. Ragwan, aged 41 years, permanently residing at A311, CGFERNS, Vasantham Colony, Vasuki Street, Old Perungalatui -600 063. Intend having my moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten davs.

PERUNDEVI R

After 10 days of the publication of this notice and within three months there after. DARSHINI.S, D/o. Shankara Narayanan V, aged 22 years, permanently residing at No.3/1, 1st Floor, Rathnapuri, Koyambedu, Chennai -600 104 Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104

Those who have any valid objections may notify the to the bar council with in ten

> DARSHINI.S *****

After 10 days of the publication of this notice and within three months there within three months there after. I, R.ARUNA DEVI, D/o. A.Rathinavel pandian, aged 23 years, permanently residing at No.E1/14, New Pro Police Quarters, R.A. Puram, Chennai -600 028. Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten

R.ARUNA DEVI

After 10 days of the publication of this notice and within three months there after I, Y.BALU, S/o. Y Yesudoss, aged 36 years, permanently residing at No. 114 'E' Block, West Cemetry Road, Old Washermenpet, Chennai -600 021. Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten

Y.BALU ******

After 10 days of the publication of this notice and within three months there after I, N.GAYATHRI, D/o. R Nagarajan, aged 22 years, permanently residing No. 1144, Appaswamy Splendour Apartments, 172, OMR, Semmancherry, Chennai – 600 119 Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten

davs.

N.GAYATHRI

After 10 days of the publication of this notice and within three months there after. I. ADHIL N, S/o Nawaz S K, aged 23 years, permanently residing at No.48/111, Sathyadev Sathyadev Avenue, M.R.C. Nagar, Chennai -600 028. Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days

ADHIL.N ******

After 10 days of the publication of this notice and within three months there after PAVITHRA S, D/o. R Selvaraj aged 29 years, permanently residing at No.2/2, F2, School Street, Koyambedu, Chennai – 600 107 Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten

PAVITHRA.S

தேதி: 02-09-2021

ரவிக்குமார் டிஸ்டிலரிஸ் லிமிடைட CIN:L51909PY1993PLC008493 அத்வு அதுவலகம்: C-9, C-10, இண்டஸ்டரியல் எஸ்டேட், 2வது மெயின் நோடு தட்டாஞ்சாஷ், புதுச்சேரி - 605 009. போன் : 0413-2244007, 2248888, 2248887. இ-ഥെயിൽ : cs@ravikumardistilleries.com களம் : www.ravikumardistilleries.com இை

No.13, Cuddapah Rangaiah Street, Periamet, Chennai-600003

28-வது வருடாந்தீர பொதுப்பேரவைக் கூட்டம் மற்றும் புத்தகம் மூடுதல் பற்றிய அறிவிப்பு 28247 பெருட்டிரத்து பொதுப்பிற்றில் கூட்டம் நெறிப்புத்தில் ஒடுத்த பற்றிய கிறிப்பு கம்பெனியின் 28-வது வருடாந்திர பொதுப்பேரணைக் கூட்டம் 25-09-2021 எனிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணிக்கு பதிவு அலுவலகம்: (-9, C-10, இண்டஸ்டியில் எஸ்டேட், 2வது மெயின் ரோடு தட்டாஞ்சாவடி, பதுச்சேரி - 605 009 என்ற முகவரியில் நடைபெறும் என்பதை இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. 31-03-2021 அன்றுடன் முழந்த யேலன்ஸ்ஷீட், வெடிப்பூல்கள் உள்ளிட்ட அதே தேதியில் முடிவடைந்த ஆண்டுக்கான மாப் / நஷ்டம் பற்றிய அறிக்கை, இயக்குநர்கள் குழுவின் அறிக்கைகள், தணிக்கையாளர்களின் அறிக்கைகள், தணிக்கையாளர்களின் அறிக்கைகள், தணிக்கையாளர்களின் அறிக்கைகள், இடிவலைகள் கறிப்பிடப்பட்ட அறிவிப்பானது பங்குதார்களின் பதிவு செய்யப்பட்ட முகவரிகளுக்கு அஞ்சல் மூலம் 01-09-2021 அன்று அனுப்பட்டட்டுள்ளது. மேலும் கப்பெனியில் இ-மெயில் முகவரிகளை பதிவுசெய்துள்ள பங்குதாரர்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

28-வது வருடாந்திர பொதுப்பேரவைக் கூட்டம் தொடர்பான அறிவிப்பு மற்றும் கம்பெனியின் 28-வது வருடாந்திர சிறிக்கை ஆக்கியவை கம்பெனியின் www.ravikumardistilleries.com என்ற இணையதளத்தில் காணலாம். மேலும் கம்பெனியின் பதிவு அலுவலகத்தில் அவைகள் பிறுவலக கோதுக்கிய காணவையில் குறிவியின் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலக நேரத்தில் அவைகளை பார்வையிடலாம் என்பது இதன்மூலம் பங்குதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

அனுவை நேரத்தில் அவைகளை பார்வையிடலாம் என்பது இதன்மூலம் பாங்குதாரர்களுக்கு நெரிவிக்கப்படுகிறது.

2013 – ம் வருடத்திய கம்பெனிகள் சட்டத்தில் 108-வது பிரிவின் கீமும், 2014-ம் வருடத்திய திருத்தப்பட்ட கம்பெனிகள் (மோளண்மை மற்றும் நீர்வாகம்) விதிமுறைகளில் 20-வது திருத்தப்பட்ட கம்பெனிகள் (மோளண்மை மற்றும் நீர்வாகம்) விதிமுறைகளில் 20-வறும் தேர்வகை படியலகிருகல் மற்றும் தேறைகளில் 42-வது விதிமுறையின் கீழம் வருடாந்திர பொதுப்பேறவைக் கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து வேறு இடத்தில் (மின்னனுவியல் வாக்குப்படும் மின்னனுவியல் வாக்குப்படும் மின்னனுவியல் வாக்குப்படும் மின்னனுவியல் வாக்குப்படும் மின்னனுவியல் வாக்குப்படுத்து மூலம் (மின்னணுவியல் வாக்குப்படும் மின்னனுவியல் வாக்குப்படும் மின்னனுவியல் வாக்குப்படும் முறை மூலம் மின்னணுவியல் வாக்குப்படுவ் பெறும் மின்னணுவியல் வாக்குப்படும் பின்னணுவியல் வாக்குப்படும் மின்னணுவியல் வருமாந்திர பொதுப்பேறவைக் கூட்டம் தொடர்பான அறிவியில் கூறிப்பிடப்பட்ட அதாரன மற்றும் சிறப்பு அலுவல்கள் மீது கட்டஆப் தேதியான (பதிவுத் தேதி) 17-09-2021 அன்றும் சிறப்பு அலுவல்கள் மீது கட்டஆப் தேதியான (பதிவுத் தேதி) 17-09-2021 அன்று மாறைகளை வருக்குகளை பறிவு கையலமை மின்னணுவியல் வாக்குப்பதிவு செய்யலம். மின்னணுவியல் வாக்குப்பதிவு செய்யலம். மின்னணுவியல் வாக்குப்பதிவு மூலைக்குறது. (மின்னணுவியல் வாக்குப்பதிவு தொடர்பான ஏதேலும் விளரணைகள் துடியின் திரு PSRCH, MURTHY அவர்களை போன்: 1-800-309-4001 மற்றும் / அல்லைது வாக்குப்பதிவு கிரு PSRCH, MURTHY அவர்களை போன்: 1-800-309-4001 மற்றும் / அல்லது வில்களைனுவியல் வாக்குப்பதிவு கொள்ள இயலைத்த விக்குப்பதிவு கொள்ள இயலைந்த விக்கனை பாந்திய மற்றும் மின்னணுவியல் வாக்குப்பதிவு மின்னணுவியல் வாக்குப்பதிவு மின்னணுவியல் வாக்குப்பதிவு மற்றும் மின்னணுவியல் வாக்குப்பதிவு மேற்கைகள் விக்குப்பதிவு மின்னணுவியல் வாக்குப்பதிவு மின்னணும் மாக்குப்பதிவு மேற்குப்பதிவு மைக்குப்பதிவு மற்றும் மின்னணுவியல் வாக்குப்பதிவு மைக்குப்பதிவு மின்னணும் மாக்குப்பதிவு மற்றும் மின்னணும் மாக்குப்பதிவு மற்றும் மின்னணும் மாக்குப்பதிவு மற்றும் மின்னணும் மாக்குப்பதிவு மற்றும் கண்டியின் கடிப்பதிவு மற்றும் முற்குக்கு போகும்படும் மறைக்குப்பதிவு மற்றும் கடியிக்கு மற்றும் மின்னணும் மறைக்கும் கடியிக்கும் கடியிக்கும் கடியிக்கும் கடியிக்கும் மறைக்

வருடாந்தீர பொதுப் பேரவைக் கூட்டத்தீன் போது வாக்குப்பதிவு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு நேர்மையாகவும் மற்றும் வெளிப்படைத்தன்மையாகவும் நடைபெற கப்பெனியானது தீரு CS. புத்துப்வெடிப் பயிற்ச்சி கம்பெனி செயலாளர். மும்பை, அவர்கணை ஆப்வாளராக நியமனம் செய்துள்ளது. வாக்குசீட்டு மற்றும் நியகிக்கப்பட்ட பிராக்ஸு மூலமாக வாக்களிக்கும் வசதியை பற்றி தகவ அறிய அனுப்பப்பட்ட 2021 ஆண்டறிக்கையில் கம்பெனியின் இணையத்தாத்தை பார்க்கவும்

2013-ம் வருடத்திய கம்பெனிகள் சட்டத்தில் 91-வது பிரிவின்கீழ் வருடாந்தி பொதுப்பேரவை கூட்டம் மற்றும் வருடாந்தி புத்தகம் முடுதலை முன்னிட்டு பங்குதாரர்களின் பதிவோடும் பங்குமாற்றுப் புத்தகாங்களும் 18-09-2021 முதல் 25-09-2021 வரை இந்த இரு நீனங்கள் உட்பட) மூடப்பட்டிருக்கும் என்பது இதன் மூலம் மேலும் அறிவிக்கப்படுகிறது.

இயக்குநர்கள் குழுவின் ஆணைப்படி ஒப்பம்/– **R.V. ரவிகுமார்** நீர்வாக இயக்குனர் DIN: 00336646

ன்றம். திருமங்கலம். (PDM) I.A.NO: 302 / 2021 in O.S.NO: 76 / 2019

பரிமளாதேவி ---மனுதாரர்/வாதி. R.2. S.T.S.இரமேஷ்பாபு, S/o.சுப்பிரமணிய பிள்ளை, க.எண்.28, சூரியகாந்தி நகர், வண்டி மேடு, K.V.R.நகர்,

விழுப்புரம் மாவட்டம்.

பிற்குறின் ஆஜாவதாது 24.09.2021-ம் தேத் அன்று வாய்தாஏற்பட்டுள்ளது. ஏதேனும் ஆட்சேபனைஇருந்தால் மேற்படி தீனம் காலை 10.00 மணிக்கு சமூகம் நீதிமன்றத்தில் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமோ ஆஜராகி ஆட்சேபனையை தெரிவித்து கொள்ளவும். தெரிவித்து கொள்ளவும். தவறினால் ஒருதலைபட்சமாக தாமானிக்கப்படும் என்று இதன்

வழக்கறிஞர்கள், மதுரை. IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

(Ordinary original Civil Jurisdiction) C.S.No. 508 of 2019 G.Sunitha Viola W/o. Jebakumar Plot No... 1. layout. Teachers Colony, Kolathur Chennai - 600 099

.Applicant/Plain Vs 1. P.G. Sukumaran S/o. George Singarababu Bhaskaran 2 Dr. Sunny John George Bhaskaran S/o. George Singarababu Bhaskaran . James Stijl(Kumai

S/o. George Singarababu Bhaskaran All are residing at Door No. 12/16. Bishop Wallers Avenue East Mylapore. Chennal - 600 004 Respondent/Defendants Please take notice that the Honble High Court was pleased to order publication on 10.08.2021 to the Respondent No.1 to 3 here in above directing you to appear before this lionble Court on 08.09.2021 at 10.30 A.M either in person or through your counsel failing the matter will be decided in your

R.N. Karthtkevan M. Danabal

Counsel for Applicant /Plaintiff

பொது அறிவிப்பு எனது கட்சிக்கார் திருமதி. பாத்திமா ஐமால், Wio. ஜமால் முகமது என்பவருக்கு சொந்தமான சோமங்கலம் கிராமத்தில் உள்ள S.R.No.80/8 பினாட் எண். 163 பற்றி S.R.No.80/8 பினாட் எண். 163 பற்றி அளவிடுதல் (2491) சதுரடியின் ஆவண எண். 4030/:994 & பினாட் எண். 164 பற்றி அளவிடுதல் (2400) சதுர அடியில் ஆவண எண். 4083/1994. ஸ்ரீபெரும்புதார் எர் பதிவான் அலுவலகத்திற்கு உட்பட்டது. இந்த ஆவணத்தை எனது கட்சிகளர் கடந்த 31-03-2021 ஆன்று சேலையூரில் உள்ள ஸ்ரீ குப்தா பவனில் தொலைத்து விட்டார். இதனைல் பொது மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், மேற்படி ஆவணத்தை யானேலும் தன் கைவசம் வைத்திருந்தாலோ, அல்லகு கண்டுமக்குவேரு, இர்க வரிவிப்பு ய 'எனும் தன் கைவசம் வைத்திருந்தாவோ, அல்லது கண்டெடுத்தாலோ, இந்த அறிவிப்பு வெளியான 7 நாட்களுக்குள் கீழ்கண்ட முகவரியிட்ட நபரிடம் தவறாது சமர்ப்பிக்க வேள்டுகிறன். மேற்கண்ட ஆவணங்களை கைத்து தவறான செய்வில் ஈடுபட்டால் அது எனு கட்சிக்காரரை கட்டுப்படுத்தாது.

மேலும் தண்டனைக்குரிய குற்றமாகும் S.அருணா, வழக்கறிஞர் அலுவலகம்; எண், 1B கீதால்யா, திருவள்ளுவர் தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை - 600059.

பெயர் மாற்றம் சு.பா.ஜெயஸ்ரீ, டே.அரவிந்த் 09.01.1989 பிறந்த தேதி: நெ.18/47, மேற்கு கல்மண்டபம் சாலை, இராயபுரம், சென்ன<u>ை</u> 600 013, முகவரியில் வசிக்கும்

அழைக்கப்படுகிறேன்,

அ.ஜெயஸ்ரீ,

பெயர் மாற்றம் Fareedahamed Hayathbasha தந்தை பெயர்: Hayathbasha, தேதி: 25.05.1980 பிறந்த நெ.135/67, திருவள்ளுவர் தெரு திருவண்ணாமலை – 606601, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி FAREETH AHAMAD HAYATHBASHA. அழைக்கப்படுகிறேன்,

Fareedahamed Hayathbasha அறிவிப்பு வருவாய் கோட்டாட்சியர்

.KANIKAIRAJ. த/பெ.ஐசக் துலுக்காணம், புதிய நெ.2/1996, பழைய நெ.678, கோவில்

I.KANIKAIRAJ, என்கிற

நீதிமன்றம். கிண்டி.

ானப்பை. என்பதை வந் ு…்ுக காரணமாக இல்லாத செய்யப்படவில்லை. எனவே எனவே எனது தந்தை ஐசக் துலுக்காணம், இறப்பை பதிவு செய்து சான்று கேட்டு விண் ண ப் பி த் து ள் ளேன் . மேற்படி இறப்பு சான்று கிண்டி வருவாய் கோட்டாட்சியா எனது தந்தை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சேமாப்பிக்க தேவைப்படுவதால் மேற்படி நீதிமன்றத்தில் எனது மனுவில் தெரிவித்துள்ளபடி இறப்பு சான்று துள்கு அவ்படி குறுப்பு என்று குறித்து ஆட்சேபணை இருந்தால் நேரிலோ அல்லது எழுத்து மூலமோ ஆட்சேபணையை இந்த விளம்பரம் வெளியிட்ட 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். தவறினால் இம்மனுவின் மீது

Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104 மனுதார Those who have any valid objections may notify the same எனது தந்தை ஐசக் துலுக்காணம் என்பவர் மேற்படி ஊரில் இறந்தார் to the bar council with in ten days. விழிப்புணர்வ **B.BALAGANESAN** பதிவ

publication of this notice and within three months there after SUBIKSHINI I, D/o. Inbaraj M, aged 22 years, permanently residing at No.57, Alliance Bougainville, lyyappanthangal, Chennai –600 056. Intend Those who have any valid தவறினால் இம்மனுவின் மீது உரிய சான்றினை வழங்க மேற்படி அலுவலகத்தில் ஏற்கப்பட்டுவிடும் என தெரிவிக்கப்படுகிறது. objections may notify the same to the bar council with in ten

I.KANIKAIRAJ

மனுதாரர்

having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

After 10 days of the

SUBIKSHINI I